




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 11598/B/2021

திருமதி. M. மல்லிகா

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம்,

சேலம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திருமதி. M. மல்லிகா அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு ரவிக்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் (பொ), கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 09.01.2021 தேதியிட்ட மனுவில், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி இராமம் நில ஒப்படை குறித்தான விவரங்கள் தொடர்பாக கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 18.02.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 03.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான மனுதாரர் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை என்று விசாரணையின்போது தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொதுத்தகவல் அலுவலர் அவர்கள் அனைத்து தகவல்களும் மனுதாரருக்கு பதிவஞ்சலின் மூலம் அனுப்பப்பட்டதாகவும், வழங்கப்பட்ட தகவல் மனுதாரருக்கு கிடைக்கபெறாதபட்சத்தில் அவர் பொது அதிகார அமைப்பு அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களைப் பார்வையிட்டு மனுதாரர் தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் விசாரணையின்போது தெரிவித்தார்.

5. எனவே இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-

மனுதாரர் இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் அலுவலக வேலை நாட்களில், பொதுத் தகவல் அலுவலருக்கு முன்னறிவிப்பு செய்து, காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ல் 09.01.2021 நாளிட்ட மனுவில் கோரியுள்ள தகவல்கள் சம்பந்தப்பட்ட (தற்போது நடைமுறையில் உள்ள) ஆவணங்களை பார்வையிட ஆணையம் அனுமதியளிக்கிறது, அவ்வாறு மனுதாரர் வரும் பட்சத்தில், மனுதாரர் கோரியுள்ள தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவரது பார்வைக்கு வைக்கவும், மனுதாரர் எழுத்துமூலமாக கேட்கும் தகவல்களை நகலெடுத்து சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி வழங்கவும், மற்றவைகளுக்கு குறிப்பெடுத்துக் கொள்ள அனுமதிக்கவும் பொது தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிடுகிறது. மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல் குறித்த அறிக்கையை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்தரவிடுகிறது.

தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பொதுத் தகவல் அலுவலருக்கு அறிவுறுத்தி, வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 11598/B/2021

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம்,  
சேலம் மாவட்டம்.

திருமதி. M. மல்லிகா,  
க/பெ லேட்.முருகேசன்,  
12/10, ரெட்டிப்பூர் அஞ்சல்,  
நாமக்கல் மாவட்டம் 637 014.

Copy to: File  
SCPA - 07-01-22